

FIRST INFORMATION REPORT
(Under Section 173 BNSS) முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 Cr P.C.)
(குருவிதொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

C 8120345

1. District : **அம்புலம்** PS: **அம்புலம் பஞ்சாயத்து** Year: **2025** FIR No.: **03** Date: **18.03.2025**
மாவட்டம் காவல்நிலையம் ஆண்டு முதல் அ. எண் நாள்
2. (i) Act சட்டம்: **Prevention of Corruption Act.** Sections பிரிவுகள்: **30C, 7**
(ii) Act சட்டம்: **1988 As Amended by the PC Act** Sections பிரிவுகள்:
(iii) Act சட்டம்: **(Amended) Act - 2018** Sections பிரிவுகள்:
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : Date to :
குற்ற நிகழ்வு நாள் **14.03.2025** நாள் முதல் நாள் வரை
Time Period : **மதியம்** Time from : Time to :
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
(b) Information Received at PS. Date : **18.03.2025** Time : **07.30**
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்
(c) General Diary Reference : Entry No(s) **401 - I** Time : **08.30**
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்
4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக **எழுத்து மொழியாக**
5. Place of Occurrence (a) Direction and Distance from PS:
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் **8 மைல் 2 km அடங்கி**
Beat Number : (b) Address : **அம்புலம் நகராட்சி அலுவலகம், அம்புலம்**
முறைக் காவல் எண் முகவரி
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant /Informant (a) Name : **A. சந்திரசேகர்** (b) Father's/ Husband's Name : **சி.மணிமாணிக்கம்**
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : (d) Nationality : (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : (g) Address : **மெட்டிசேலம், அம்புலம், அம்புலம் அட்டம்.**
தொழில் **செய்தலாளர்** முகவரி
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள இணைக்கவும்)
மகன்மணி, சந்திரா சம்பவாளர், அம்புலம் நகராட்சி அலுவலகம், அம்புலம்.
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

- அம்புலம் காவல்நிலையம் -

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)
10. Total value of properties stolen / involved :
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

ஏனிராணில் கிணைக்கப்பட்டுள்ளது.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the Investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதலி. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-Charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

Name: பெயர்
Rank: நிலைNo. எண்

18.03.2025 / 10.00

காவல் நிலைய உத்தரவிடப்பணர்
20.03.2025, காலை 10.00.


Submitted: On 18.03.2025 at about 07.30 hrs, while I was in my office, one Tr.A.Katthamuthu, S/o.Abimannan residing at Meltu Street, Kakuppam, Villupuram & District approached my detachment office and lodged a written complaint which read as follows:- அனுப்புநர், A.காத்தமுத்து வயது-58, த/பெ. அபிமன்னன், மேட்டுத்தெரு, காகுப்பம், விழுப்புரம் வட்டம் செல்: 9443742832. பெறுநர், உயர்திரு. காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, விழுப்புரம். ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் எனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறேன். நான் கொத்தணர் வேலை செய்து வருகிறேன். எனக்கு கோவிந்தன் என்ற சகோதரரும் இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். எங்களது தந்தை அபிமன்னன் கடந்த 08.07.2016-ம் தேதி இறந்துவிட்டார். அப்போது இருந்த சூழ்நிலையில் எங்களது தந்தை இறப்பினை பதிவு செய்யவில்லை. அதன்பிறகு எங்களது வேலை காரணமாக நாங்கள் எங்களது தந்தையின் இறப்பினை பதிவு செய்ய வேண்டும் என்பதையே மறந்துவிட்டோம். ஆனால் தற்போது எங்களுக்கு வாரிக் சான்று தேவைப்படுகிறது. எனவே இதுசம்பந்தமாக உறவினர்களிடம் கேட்டபோது முதலில் எனது தந்தையின் இறப்பு சான்றிதழ் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் எனது தந்தைக்கு இறப்பு சான்று எடுப்பது சம்பந்தமாக 11.03.2025-ம் தேதி நான் விழுப்புரம் நகராட்சிக்கு சென்று மனு கொடுத்தபோது, விழுப்புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மதன்குமார் என்பவர் என்னிடம் உங்களது தந்தையின் இறப்பினை பதிவு செய்துள்ளீர்களா என்று கேட்டார். நான் அவரிடம் பதிவு செய்ய மறந்துவிட்டோம் என்று சொன்னேன். அதற்கு சுகாதார ஆய்வாளர் முதலில் உங்களது தந்தையின் இறப்பை விழுப்புரம் நகராட்சியில் இதுநாள்வரை பதிவு செய்யவில்லை என்பதற்கான சான்று வாங்க வேண்டும் என்று சொன்னார். மேலும் அந்த சான்று வாங்குவதற்கு நகராட்சியில் ரூ.1400/-னை சலான் மூலம் கட்ட வேண்டும் என்று சொன்னார். அப்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் இரண்டு நாட்கள் கழித்து பணம் கட்டி விடுகிறேன் என்று சொல்லி மனுவினை சுகாதார ஆய்வாளர் மதன்குமாரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அதன்பின்பு நான் இரண்டு நாட்கள் கழித்து நான் பாண்டிச்சேரிக்கு கொத்தணர் வேலைக்கு சென்றுவிட்டதால் எனது உறவுக்கார பெண் யமுணா என்பவர் மூலம் 13.03.2025-ம் தேதி விழுப்புரம் நகராட்சியில் ரூ.1400/-பணத்தினை சலான் மூலம் கட்டினேன். அதன்பின்பு நான் 14.03.2025-ம் தேதி மதியம் நான் விழுப்புரம் நகராட்சிக்கு சென்று சுகாதார ஆய்வாளர் மதன்குமாரிடம் பணம் கட்டிய விபரத்தினை சொல்லி எனது தந்தையின் இறப்பினை பதிவு செய்யவில்லை என்பதற்கான சான்று கேட்டபோது, அவர் நகராட்சியில் ரூ.1400/-னை சலான் மூலம் பணம் கட்டினால் மட்டும் போதாது எனக்கு ரூ.10,000/- பணம் கொடுத்தால் மட்டுமே இறப்பினை பதிவு செய்யவில்லை என்பதற்கான சான்று தருவேன் என்று சொன்னார். அதற்கு நான் அவரிடம் எதற்கு சார் இந்த பணம் அரசு கட்டணமா இதற்கு ரசீது கொடுப்பீங்களா என்று கேட்டேன். இந்த பணம் எனக்குத்தான், இங்க காக கொடுத்தாதான் எந்த வேலையுமே நடக்கும் கம்மா எதுவும் நடக்காது என்று கறாராக கூறினார். அதற்கு நான் அவ்வளவு பணம் என்னிடம் இல்லைங்க சார் என்று சொன்னேன். அதற்கு சுகாதார ஆய்வாளர் மதன்குமார் நீங்க இரண்டு மூன்று நாட்களில் நான் கேட்ட ரூ.10,000/- பணத்தை ரெடி பண்ணிவிட்டு வந்து என்னை பாருங்க என்று சொன்னார். நான் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் எனக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை. ரூ.10,000/- இலஞ்ச பணம் கேட்பது

சம்மந்தமாக எனது மனைவியிடம் தெரிவித்தேன். அதற்கு எனது மனைவி லஞ்சம் கொடுக்கவேண்டாம் என்று கூறினார். அதனால் நான் எனது தந்தையின் இறப்பினை பதிவு செய்யவில்லை என்பதற்கான சான்று கொடுப்பதற்காக ரூ.10,000/- இலஞ்ச பணம் கேட்பது சம்மந்தமாக இலஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து இன்று 18.03.2025-ம் தேதி தங்களிடம் இந்த புகார் மனுவை கொடுக்கிறேன். எனது தந்தையின் இறப்பினை பதிவு செய்யவில்லை என்பதற்கான சான்று கொடுப்பதற்காக ரூ.10,000/- இலஞ்ச பணம் கேட்கும் விழுப்புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மதன்குமார் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள,XXXXXX (A.காத்தமுத்து) நாள்: 18.03.2025.இடம்: விழுப்புரம்.

Madam,

Received the above written complaint on 18.03.2025 at about 07.30 hrs. The genuineness of the complaint was verified through sources and found to be genuine and the integrity and antecedents of the accused was also verified through sources and found to be bad. Hence, I registered a case in Villupuram Vigilance and Anti-Corruption Cr.No.03/2025/AC/VPM u/s 7 of The Prevention of Corruption Act, 1988 as amended by the Prevention of Corruption (Amendment) Act 2018 at 08.30 hrs today on 18.03.2025 and took up for Investigation. on 18.03.2025 (G.Alagesan) Deputy Superintendent of Police, V&AC, VPM.

The original FIR along with a the original written complaint in a sealed cover are sent to the Special Judge for cases under The Prevention of Corruption Act, Villupuram and a copy of FIR is submitted to the Director of Vigilance and Anti-Corruption, Chennai.


(G. Alagesan) 18/03/2025

Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Villupuram.